

முழு பெயர்•திரு/திருமதி/டாக்டர் _____
கார்டு வகை:

☐	Multicurrency Platinum ForexPlus கார்டு	☐	Hajj &Umrah கார்டு	☐	ForexPlus கார்டு
☐	Single Currency ForexPlus Chip கார்டு	☐	Regalia ForexPlus	☐	ISIC ForexPlus கார்டு

[illegible]

நதிகளின் மூலாதாரத்தைக் குறிக்கவும்: ஊதியம் / வணிகம் / விவசாயம் / முதலீட்டு வருமானம் / கல்விக் கடன் / சொந்த நிதி / பிற கடன் அல்லது கடனாகப் பெற்றது

கல்விக் கடன் பெறப்பட்டுள்ள நிதி நிறுவனத்தின் பெயர்: _____

குடியிருப்பு நிலை இந்தியாவில் குடியிருப்பவர் - ☐ தனிநபர் ☐ தனிநபர்-அல்லாதவர் / ☐ வெளிநாடு-வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ)
வெளிநாட்டவர் - ☐ PIO/OCI கார்டு வைத்திருப்பவர் ☐ PIO/OCI தவிர

ரீலோடு செய்யப்பட்ட பணங்களின் விவரம் நிகரில்லா சேவை வழங்கும் நாட்டின் பெயர்:_____

பணம்	FCY மதிப்பு	செலாவணி விகிதம்	இந்திய ரூபாய் மதிப்பு *
USD			
GBP			
SGD			
AUD			
CHF			
HKD			
SAR			
NZD			
NOK			
KRW			
BHD			

பணம்	FCY மதிப்பு	செலாவணி விகிதம்	இந்திய ரூபாய் மதிப்பு *
Euro			
AED			
JPY			
CAD			
SEK			
THB			
ZAR			
DKK			
OMR			
KWD			
QAR			
மொத்தம்			

*ஜி.எஸ்.டி தொகை நீங்கலாக இந்திய ரூபாய் தொகை

திருப்பியளிக்கும்போது கீழேயுள்ள ஒப்புதல் அளித்தலில் கையொப்பமிடவும்

- நான் இதன்மூலம் HDCF வங்கி Forex கார்டு ரீலோய்டிங் விண்ணப்பிக்கிறேன் என்பதுடன் இந்த விண்ணப்பத்தில் அடங்கியுள்ள தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என உறுதியளிக்கிறேன். அவ்வாறாக நான் சர்வதேச அளவில் செலவுத்தக்க கார்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவராக இருக்கிறேன். இந்த விண்ணப்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், HDCF வங்கி Forex கார்டை நிறுவிக்விடும். அவ்வப்போது நடைமுறைக்கு வரக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பாட்டுப்படி என்பதுடன் இந்த கார்டை பயன்படுத்துவதால் அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுதலாகக் கருவால், உறுதியளிர் நிலை தேவையை உறுதிப்படுத்த அல்லது எந்தவொரு கணக்கையிலும் நல்ல நிலையில் வைத்திருப்பதற்காகத் தேவையான கட்டடங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வதற்கு மேலாக்குவதற்கோ எனது அலுவலகம்/ குடியிருப்பிடத்தில் அல்லது என்ன, எனது பணி வழக்குநர்/வங்கியறிவு கிரெடிட் பீரோ/ RBI அல்லது வேறு எந்த மூலத்தையும் தொடர்புபடுத்தி HDCF வங்கி மற்றும்/ அல்லது அன் டெட்லார்களுக்கு எந்தத் தகவல்களையும் சரிபார்த்துக்கான ஒப்புதலைக் கொள்கிறேன். அத்திபர் செவ்வண்ணியை வாங்குதல் மற்றும் பயன்படுத்துதல்கள் அமைக்கப்பட்டுள்ள உள்நூர் டெட்லர்கள் மற்றும் இத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை நான் புரிந்துகொள்கிறேன் ஒப்புதல் அளிக்கிறேன். HDCF வங்கி Forex கார்டை நான் பயன்படுத்துவது இத்திய ரிசர்வ் வங்கியின் செவ்வணியை கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்பாக, அவ்வப்போது அமலுக்கு வரும் பொருத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் வரம்பிற்குட்பட்ட வகையில் அத்திபர் செவ்வணியை நிரவாகச் சட்டம், 1999 இன் பொருத்தக்கூடிய சட்டங்களின்படி இருக்கும் என நான் உறுதியேற்கிறேன். எனது தரப்பில் இவ்வாறு செய்யத் தவறுகின்ற நிலையில் அல்லது என்னால் வழங்கப்பட்ட தகவல்கள் தவறானதாக அல்லது சரியற்றதாக இருக்கும்போது, HDCF வங்கி Forex கார்டை வாங்குவது மற்றும் பயன்படுத்துவதை நிறுத்திவைக்கின்ற நடைமுறையில் உள்ளது. உள்நூர் டெட்லர்கள் மற்றும்/ அல்லது எந்தவொரு / அன்றாடம் அபுராதங்கள் மற்றும்/ அல்லது நடவடிக்கைக்கும் முற்றிலும் நாளை பொறுப்பாவேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
- எனக்கு வழங்கப்பட்ட HDCF வங்கி Forex கார்டை ரீலோய்டிங் வழங்காத என்னால் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற எந்தவொரு நபராலும் வைக்கப்பட்ட கோரிக்கையின் பரில் HDCF வங்கி செயல்படும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒப்புதல் அளிக்கிறேன். எனது பணி வழக்குநரின் கோரிக்கையின் பரில் HDCF வங்கி Forex கார்டு எனக்கு வழங்கப்படாமல், ரீலோய்டி, ரத்துசெய்தல் மற்றும் HDCF வங்கி Forex கார்டின் ரீலோய்டிங்காக எனது பணி வழக்குநரால் வைக்கப்பட்ட கோரிக்கையின் பரில் HDCF வங்கி செயல்பட நான் இதன்மூலம் அனுமதி அளிக்கிறேன்.
- FATCA/வெளிநாட்டு வரிச் சட்டங்களின் கீழ் வரும் விவரங்கள்: ஒவ்வொரு நாளிலும் வரி குடியிருப்பு நிலை குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டியது வரி நெறிமுறைகளுக்குத் தேவையாகிறது. சில நூற்றொகையின் (வங்கியானது சரியான கால-சான்றளிப்பை உகந்தரிப்படுத்து தெரிபெறக்கூடவில்லை என்றால் உட்பட) சமயத்திற்குட்பட்ட வரி அதிகாரிகளே உள்ளவர்கள் கணக்கில் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் நாம் க்கு உட்கொண்டிருக்கலாம். உங்களுடைய வரி குடியிருப்புநிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்களது வரி ஆலோசகரை தொடர்புபடுத்திவரும். வங்கிக்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஏதேனும் மற்றும் இதுகுறித்துக்குமானால், எங்களிடம் 30 நாட்களுக்குள் உரி முறையில் அல்லது ஏற்றுத்துவதை உறுதிப்படுத்துவதை உறுதிப்படுத்துவதால்
- FEMA வழிகாட்டுதல்களையடி எனது பயணம் நிறைவடைந்ததில் இருந்து 180 நாட்களுக்குள் கார்டால் \$ 2,000.00க்கு அதிகமான (அல்லது சமமான) மதிப்பிடைய எந்தவொரு பயன்படுத்தப்படாத இருப்புகளையும் ஒப்படைப்பதை நான் புரிந்துகொள்கிறேன் பொறுப்பேற்கிறேன்.
- ForexPlus கார்டு அதிகப்படியாகப் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் ஏற்படுவதால் கார்டு உரிமையாளர் சார்பாக வங்கி அதற்குச் செலுத்தக் காரணமாகும் என்பதுடன் கார்டானது எதிர்மறை இருப்பினிலைக்குச் செல்லலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன். வங்கியானது என்னால் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட பொருட்கள்/ சேவைகளுக்காக இந்தத் தொகையை செலுத்துகிறது என்பதால் இந்த எதிர்மறை கார்டு இருப்பினிலை வங்கியிடம் நல்ல முறையில் திருப்பித் தருவதை புரிந்துகொள்கிறேன் அதற்கான பொறுப்பை ஏற்கிறேன். எனது கணக்கில் அல்லது இந்த வங்கியில் வைத்திருக்கும் வேறு ஏதேனும் பரீட்சை/ Forex கார்டால் முன்ஈட்டி நிலை/படி/ எதுவொன்றையும் டெபிட் செய்யுதல் மூலம் எதிர்மறை கார்டு இருப்பினிலை நெறிப்படுத்துவதற்கான உரிமை இவ் வங்கிக்கு உள்ளது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

Continued to page 2

Forex கார்டு ரீலோடு ஒப்புக்க

Forex குறிப்பு கார்டு எண்

--	--	--	--	--	--	--	--	--	--

 தேதி ____ / ____ / 20____ கிளை குறியீட்டெண்: _____

கார்டு வகை:

☐	Multicurrency Platinum ForexPlus கார்டு	☐	Hajj &Umrah கார்டு	☐	ForexPlus கார்டு
☐	ForexPlus Chip கார்டு	☐	Regalia ForexPlus கார்டு	☐	ISIC ForexPlus கார்டு

லோடு செய்யப்பட்ட பணங்களின் விவரங்கள்

பணம்	FCY மதிப்பு	செலாவணி விகிதம்	இந்திய ரூபாய் மதிப்பு*

பணம்	FCY மதிப்பு	செலாவணி விகிதம்	இந்திய ரூபாய் மதிப்பு*
மொத்தம்			

*ஜி.எஸ்.டி தொகை நீங்கலாக இந்திய ரூபாய் தொகை

லோடு செய்யப்பட்ட மொத்தத் தொகை (இந்திய ரூபாயில்) _____ முத்திரையுடன் கிளை பணியாளரின் கையொப்பம்:

- தவறான கார்டு எண்ணை வங்கியிடம் தெரிவிப்பதன் மூலம் தவறான கார்டு எண் ரீலோடு செய்யப்படும் அபாயங்கள் எனக்கு உள்ளன என்பதற்கு நான் ஒப்புக்க அளிக்கிறேன். இதற்காக வங்கி பொறுப்பேற்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டுள்ளேன். கட்டணங்கள் திருப்பித் தரத்தக்கவை-அல்ல என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்க அளிக்கிறேன். என்னால் அல்லது என் சார்பாகச் செய்யப்பட்ட உள் ஹபி வங்கியால் செய்யப்பட்டவை என கருப்படுகிறேன் இத்தகைய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க ஹபி வங்கிக்கு நான் அனுமதி அளிக்கிறேன். இத்தகைய கோரிக்கைகள் எதையும் ஹபி வங்கி Forex கார்டுக்காக என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுவதற்கு ஹபி வங்கிக்கு அதிகாரமுள்ளது. ATM/ EDC டெர்மினல்கள் ஆகியவை இயற்றிக்கச் என்பதில் என் செயல்பாட்டின்மேது பிழைகள் ஏற்படக்கூடும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். எந்தவொரு இத்தகைய இயந்திரம் / இயந்திரத்திலான பிழைகள் / செயல்பாடுகளுக்கும் வங்கிக்கு ஈடுபட்டியல் நான் ஒப்புக்கொள்கிறேன்.

பேமெண்ட் முறை (கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று அனுமதிக்கப்படுகிறது)

தற்போதுள்ள HDFC வங்கி வாடிக்கையாளர்				HDFC வங்கி வாடிக்கையாளர் அல்லாதவர்*			
HDFC வங்கி	HDFC Bank			மற்ற வங்கியின் பெயர்			
கையொப்பமிட்ட காசோலை எண் (கட்டாயமானது)		IFSC குறியீடு		மற்ற வங்கியின் கையொப்பமிட்ட காசோலை எண் (கட்டாயமானது)		IFSC குறியீடு	
கணக்கு எண்				சேமிப்புக் கணக்கு எண் (மட்டும்)			

(*குறிப்பு - கார்டு செயல்படுத்தல் என்பது கிளியர் செய்த பின்னர் கிளியரான நிதிகள் இருப்பதைப் பொறுத்ததாகும்)

பேமெண்ட் தொகை (சொற்களில்): _____

கார்டு உரிமையாளருடனான உறவு: ☐ தனக்கு ☐ குடும்ப உறுப்பினர் (கார்டு உரிமையாளரிடமிருந்து அனுமதி கடிதத்தை இணைக்கவும் நிதியுதவி குடும்ப உறுப்பினரிடமிருந்து என்றால்) ஒரு நபர் பின்வரும் நிலையில் என்றால் மட்டுமே உறுவினராகக் கருதப்படுவார், (1) அவர்கள் உறுப்பினர்கள் அல்லது இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (HUF) அல்லது (2) அவர்கள் கணவன் மனைவியர் அல்லது (3) ஒருவர் மற்றொருவருடன் கீழே குறிப்பிட்டுள்ள முறையில் உறவுள்ளவர்: (1) தந்தை (மாற்றாந்தந்தை உட்பட) (2) தாய் (மாற்றாதாய் உட்பட) (3) மகன் (மாற்றான் மகன் உட்பட) (4) மகள் (மாற்றான் மகன் உட்பட) (5) சகோதரன் (மாற்றான் சகோதரன் உட்பட) (6) சகோதரி (மாற்றான் சகோதரி உட்பட) (7) கணவன் (8) மனைவி

தற்போது இருந்துவரும் HDFC வங்கிக் கணக்கை வைத்திருக்கும் குடும்ப உறுப்பினரில் (கார்டு உரிமையாளர் சார்பாக forex கார்டிற்கு நிதியுதவி செய்யக்கூடியவர்) டெபிட் செய்யும் அதிகாரம் உள்ளவர்:

என்னுடைய/எங்களுடைய கணக்கு எண் _____ அதன்படி கையொப்பமிட்ட காசோலை எண் _____

இல் ForexCard நிதிவசதியை ஏற்படுத்தித் தருவதற்கும், மேல் விவரமாக குறிப்பிட்டுள்ளபடி, உங்களுடைய பொருந்தக்கூடிய சேவைக் கட்டணங்கள் மற்றும் வரிகளை டெபிட் செய்துகொள்வதற்கும் நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்.

கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் x கணக்கு வைத்திருப்பவரின் பெயர்:

வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் உறுதிமொழி

- ☐ வருமான வரிச் சட்டம் 1961 இன் ஓரத்துகள்படி நான் ஒரு குடியிருப்பாளர் தனிநபர் என்பதை உறுதிப்படுத்துகிறேன். (வருமான வரிச் சட்டம் 1961 இன்படி நீங்கள் குடியிருப்பவர்-அல்ல என்றால் அதை அடித்துவிட்டு, ஒரு கூடுதல் தாளில் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவில் உள்ள உங்களுடைய தற்சமயத்திற்கான வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்தை வழங்கவும்)

\$ 250,000 தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் (LRS) கீழ் அந்நியச் செலாவணி வாங்குதலுக்கான உறுதிமொழி

நடப்பு நிதியாண்டில் (Apr 20__ to March 20__) இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணம் அனுப்புதல்/பரிவர்த்தனைகளின் விவரங்கள்

வரிசை எண்	தேதி	தொகை	இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள AD கிளை/ FFMC இன் பெயர் மற்றும் முகவரி.

வரிசை எண்	LRS கீழ் வருவதா (ஆம்/இல்லை)	நோக்கம் குறியீடு	விளக்கம்	நோக்கம் வகை குறியீடு	நோக்கம் வகை குறியீடு	நோக்கம் வகை குறியீடு
				தனிப்பட்டது	S0306	மருத்துவ சிகிச்சை
				வணிகம்	S0301	கல்வி
				வேலைவாய்ப்பு	S1307	இடம்பெயர்தல்

*பல ஆவணங்கள் உள்ளன என்றால் இணைப்புகளைச் சேர்க்கவும்

நான் உறுதியளிக்கிறேன்,

1) இந்த நிதியாண்டின்போது இந்தியாவில் அனைத்து மூலங்கள் வழியாகவும் வாங்கப்பட்ட அல்லது அனுப்பி வைக்கப்பட்ட அந்நியச் செலாவணியின் மொத்தத் தொகையானது இந்த நோக்கத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள USD 250,000/- (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டும்) என்ற ஒட்டுமொத்த வரம்பிற்குள் இருக்கிறது என நான் உறுதியளிக்கிறேன் என்பதுடன் மேற்படி பணம் அனுப்புதலை மேற்கொள்வதற்கான நிதி மூலாதாரங்கள் எனக்குச் சொந்தமானவை என்பதுடன் அந்நியச் செலாவணியானது தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என சான்றளிக்கிறேன். 2) உங்களிடமிருந்து வாங்கப்பட்ட அந்நியச் செலாவணியானது படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்கானதாகும். 3) அனுப்பி வைக்கப்பட்டுள்ள தொகையானது, தற்போது நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி LRS இன் கீழ் அனுமதிக்கத்த மூலதன கணக்கு பரிவர்த்தனையின் பகுதியாக இல்லாதிருக்கும் வர்ச்சுவல் / கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யப்படாது.

தேதி: _____

X
Forex கார்டு உரிமையாளரின் கையொப்பம்

இடம்: _____

பெயர்: _____

முக்கியமான குறிப்புகள் - Forex கார்டு வைத்திருப்பவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

- நீங்கள் கார்டை பெற்றுக்கொண்ட உடனே அனுமதியில்லாத உபயோகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அதன் கையொப்பப் பகுதியில் கையெழுத்திடவும். விற்பனையாளர் கடைகளில் மட்டுமே கார்டை பயன்படுத்தவும் மற்றும் விற்பனையாளர் கடைகளில் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்கின்ற ஒவ்வொரு முறையும் விற்பனை ரசீதை வாங்கிக்கொள்வதை உறுதிப்படுத்தவும். உங்களது கார்டிற்கான இணைய வங்கிச்சேவை வசதியை செயல்படுத்துவதற்கு, இந்த கார்டு தொகுப்புடன் வழங்கப்பட்ட IPIN-ஐப் பயன்படுத்தவும்.
- உங்களுடன் விற்பனையாளர் அமைப்புகளில் ATM / EDC டெர்மினலால் உருவாக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் பதிவை தக்கவைத்திருக்கவும். பயன்படுத்திய பின்னர் இணைய வங்கிச்சேவை மூலம் கையொப்பமிட்டதற்குத் தகுந்த உங்களுடைய இணைய வங்கிச்சேவை கணக்கிலிருந்து வெளியேறியுள்ளதை உறுதிப்படுத்தவும். இந்த கார்டை ஹோட்டல் டெபாசிட்களுக்குச் செலுத்துதல், கார் வாடகை டெபாசிட் போன்ற தற்காலிகக் கட்டணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
- நீங்கள் உங்களுடைய கார்டை தொலைத்துவிட்டால், போன் வங்கிச்சேவையை உடனடியாக அழைப்பது அல்லது மிர்பெய்வு கார்டு இணைய வங்கிச்சேவை மையம் வழியாக உங்கள் கார்டை தடுப்பதன் மூலம் தொலைந்துபோனதை உடனடியாகத் தெரிவிக்கவும்.
- உங்களுடைய ATM தனிப்பட்ட அடையாளம் காணல் எண் (PIN) அல்லது உங்களுடைய இணைய வங்கிச்சேவை IPIN-ஐ யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். ஒரு விற்பனையாளர் கடையில் ஒரே பரிவர்த்தனைக்காக ஒருமுறைக்கு மேல் இந்த கார்டை ஸ்வைப் செய்ய வேண்டாம். கார்டை ஸ்வைப் செய்கையில் உங்களுடைய ரசீதுகளுக்கு அனுமதியளித்தல் அல்லது கணக்குத் தீர்த்தல் சமயத்தில் OCC (டைனமிக் பண மாற்றம்) தேர்த்தெடுத்திருக்கும் விற்பனையாளர் கடைகளில் உங்களுடைய கார்டை பயன்படுத்த வேண்டாம். இந்த அட்டையை இந்தியா, நேபாளம் மற்றும் பூடானில் பேமெண்ட் செய்ய பயன்படுத்த முடியாது.
- HDFC வங்கிக் கிளைகளில் இருக்கும் நியமிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் தவிர வேறு யாரிடமும் கார்டை ஒப்படைக்க வேண்டாம், அதுவும் கூட காந்தப் பட்டையை குறுக்காகப் பல துண்டுகளாக வெட்டிய பின்னர் மட்டுமே செய்ய வேண்டும். இந்த கார்டை மெயில் ஆர்டர் அல்லது தொலைபேசி ஆர்டர் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
- விற்பனையாளர்களால் செய்யப்படும் முகவரி சரிபார்ப்பு (AVS) வசதியை இந்த கார்டு ஆதரிக்காது என்பதுடன் AVS கட்டாயமாக்கப்பட்டுள்ள விற்பனையாளர் கடைகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்.

கிளை பயன்பாட்டிற்காக

☐ தடைசெய்யப்பட்ட பட்டியலுக்கு எதிராக வாங்குநருக்காக போலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது உறுதிசெய்யப்படுகிறது. பணம் அனுப்புவதானது தகுதியில்லாத நிறுவனங்களுக்கு/நிறுவனங்களால் செய்யப்படவில்லை என்பதற்கும், இந்தப் பணம் அனுப்பதல் இந்தத் திட்டத்தின் கீழ் அவ்வப்போது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உள்ளது எனவும் இதன் மூலம் சான்றளிக்கப்படுகிறது.

கிளையின் பெயர் _____ கிளையின் குறியீடு _____ வழங்கப்படும் தேதி ____ / ____ / 20 ____

LC குறியீடு _____ x

LC குறியீடு _____ உள்ளிட்டாளரின் கையொப்பம்

ஊழியர் எண் _____

சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல்

பேமெண்ட் முறைக்கு: HDFC வங்கிக் கணக்கு

- ☐ கையொப்பமிட்ட ரீலோடு விண்ணப்பப் படிவம்
- ☐ சுய-சான்றொப்பமிட்ட பாஸ்போர்ட் நகல்
- ☐ ஹஜ் ரசீது மற்றும் அறிக்கை (பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்றால் மட்டும் ஹஜ் கார்டிற்குத் தேவைப்படுவது)
- ☐ *இல் இருந்து நிதிவசதி செய்யப்பட்டதற்கான உறுதிப்பாடு
- ☐ குடியிருப்பாளர் சேமிப்புக் கணக்கு ☐ NRE கணக்கு
- ☐ சொந்தக் கணக்கிலிருந்து நிதிவசதி செய்யப்பட்டதற்கான உறுதிப்பாடு

பேமெண்ட் முறைக்கு: மற்ற வங்கிக் கணக்கு

- ☐ கையொப்பமிட்ட ரீலோடு விண்ணப்பப் படிவம்
- ☐ சுய-சான்றொப்பமிட்ட பாஸ்போர்ட் நகல்
- ☐ முகவரி சான்று (பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருந்தால்)
- ☐ நியமனக் கடிதம் / அனுமதிக் கடிதம் / பல்கலைக்கழக அடையாள அட்டையின் (ISIC கார்டிற்கு மட்டுமே தேவைப்படுவது) சுய-சான்றொப்ப நகல்
- ☐ ஹஜ் ரசீது மற்றும் அறிக்கை (பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்றால் மட்டும் ஹஜ் கார்டிற்குத் தேவைப்படுவது)
- ☐ மற்ற வங்கி அறிக்கையின் (1 வருடம்) சுய-சான்றொப்பமிட்ட நகல் / கணக்கு வகையை உறுதிப்படுத்தும்/குறிப்பிடும் வங்கிப்புத்தகம் அல்லது ரத்துசெய்யப்பட்ட காசோலை
- ☐ *இல் இருந்து நிதிவசதி செய்யப்பட்டதற்கான உறுதிப்பாடு
- ☐ குடியிருப்பாளர் சேமிப்புக் கணக்கு
- ☐ சொந்தக் கணக்கிலிருந்து நிதிவசதி செய்யப்பட்டதற்கான உறுதிப்பாடு

*நிதிவசதி கணக்கு வகை (சேமிப்புக் கணக்காக மட்டுமே இருக்க வேண்டும்) அடிப்படையில் மதிப்பிடுவதற்கான கிளை மற்ற வங்கி அறிக்கை/வங்கிப் புத்தகம்/ரத்துசெய்யப்பட்ட காசோலை